

எஸ்எம்பி பினான்ஸ் பிளஸ்சி

2011 ஆம் ஆண்டின் நிதி வணிகச் சட்ட இல.42 இன் பிரிவு 29 இன் அடிப்படையில் வருமான கூற்று மற்றும் நிதி நிலைமைக் கூற்றின் வெளியீடு

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய இலாபம் அல்லது நட்ட கூற்று		
ரூ. டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்கான	2024	2023
வட்டி வருமானம்	513,030,192	775,505,794
வட்டிச் செலவினம்	(164,598,531)	(308,880,252)
தேறிய வட்டி வருமானம்	348,431,661	466,625,542
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	6,805,088	4,054,971
தேறிய வட்டி, கட்டணம் மற்றும் தரகு வருமானம்	355,236,749	470,680,513
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறிய)	18,114,218	7,873,868
முதலீட்டுச் சொத்தின் சாதாரண பெறுமதியில் மாற்றங்கள்	74,170,450	38,370,600
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	447,521,417	516,924,981
எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புக்கான கொடுப்பனவு - மறுபுரள்வு / (கட்டணம்)	113,668,178	(89,062,346)
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	561,189,595	427,862,635
ஊழியர் செலவினங்கள்	(157,316,338)	(111,474,529)
ஏனைய செலவினங்கள்	(144,361,651)	(101,009,315)
நிதியியல் சேவைகள் மீதான வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	259,511,606	215,378,791
நிதியியல் சேவைகள் மீதான வரிகள்	(61,632,960)	(53,663,399)
நிதியியல் சேவைகள் மீதான வரிக்கு பின்னரான இலாபம்	197,878,646	161,715,392
துணை நிறுவனத்தின் பங்கு இலாபம்	1,864,471	39,922
வருமான வரிக்கு முன்னரான இலாபம்	199,743,117	161,755,314
வருமான வரிச் செலவினம்	(48,772,466)	(41,853,966)
ஆண்டிற்கான இலாபம்	150,970,651	119,901,348
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் இலாபம் அல்லது நட்டமாக மீள்மதிப்பிடப்படாதவை		
வரையறுக்கப்பட்ட காப்புத்திட்டங்கள் மீதான உள்ளவாறான நட்டம்	(3,967,753)	(1,174,999)
FVOCI இல் பங்கு முதலீடுகள் - சாதாரண பெறுமதியில் நிகர மாற்றம்	3,979,724	12,079,558
ஆண்டிற்கான ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் (தேறிய வரி)	11,971	10,904,559
ஆண்டிற்கான மொத்த அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	150,982,622	130,805,907

அடைப்புக்குறிக்குள் உள்ள தொகைகள் கழித்தலை குறிக்கின்றன.

நிதி நிலைமைக் கூற்று		
ரூ. டிசம்பர் 31இல் உள்ளவாறான	2024	2023
சொத்துக்கள்		
காசு மற்றும் காசுக்கு சமமானவைகள்	44,436,726	90,670,044
வங்கிகளிலுள்ள இருப்புகள்	2,924,467,192	2,568,600,407
கடன் தீர்ப்பை செலவுகளில் நிதிச் சொத்துக்கள்		
- வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் வருமதிகள்	1,782,535,495	1,471,314,074
நிதியியல் முதலீடுகள்	120,351,765	116,358,309
துணைக் கம்பனிகளிலான முதலீடு	-	42,616,953
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்	41,699,000	-
சொத்து முதலீடுகள்	708,050,000	637,235,600
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	59,654,628	50,338,715
பயன்பாட்டு உரிமைச் சொத்துக்கள்	73,151,295	34,156,018
அருவச் சொத்துக்கள்	268,246,256	263,662,640
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	-	-
ஏனைய சொத்துக்கள்	80,152,769	55,234,742
மொத்தச் சொத்துக்கள்	6,102,745,126	5,330,187,502
பொறுப்புக்கள்		
நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியவை	1,927,174,171	1,504,597,528
படிமுறை கடன்தீர்வு பெறுமதியில் நிதிச் பொறுப்புகள்		
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	166,816,577	42,736,120
படிமுறை கடன்தீர்வு பெறுமதியில் நிதிச் பொறுப்புகள்		
- ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	135,837,341	131,298,785
ஓய்வு நலக்காப்பு திட்டங்கள்	21,786,312	13,644,953
குத்தகை பொறுப்புக்கள்	63,547,836	21,780,454
ஏனைய பொறுப்புக்கள்	149,841,900	129,371,295
மொத்த பொறுப்புக்கள்	2,465,004,137	1,843,429,135
பங்கு மூலதனம்		
கூறப்பட்ட மூலதனம்	3,062,681,524	3,062,681,524
நியதிச்சட்ட ஒதுக்கங்கள்	55,275,929	47,727,396
சாதாரண பெறுமதி ஒதுக்கங்கள்	68,524,547	64,544,823
பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	451,258,989	311,804,624
மொத்த பங்கு மூலதனம்	3,637,740,989	3,486,758,367
மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	6,102,745,126	5,330,187,502

அடைப்புக்குறிக்குள் உள்ள தொகைகள் கழித்தலை குறிக்கின்றன.

2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைகளுக்கு இணங்க நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

(ஒப்பம்)
மேனகா சில்வா
நிதித் தலைவர்

(ஒப்பம்)
சுபல் விஜேசிங்ஹு
தலைமை நிர்வாக அதிகாரி

இந்த நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் வழங்குவதற்கு இயக்குநர்கள் குழு பொறுப்பாகும். குழுமம் சார்பாக அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டது

(ஒப்பம்)
ஷர்தா சூசா
இயக்குநர்

(ஒப்பம்)
லொலித்தா அபேசிங்க
இயக்குநர்

கொழும்பு - மார்ச் 28, 2025

சுயாதீன கணக்காய்வாளரின் அறிக்கை

KPMG

TO THE SHAREHOLDERS OF SMB FINANCE PLC
Report on the Audit of the Financial Statements

Opinion
We have audited the financial statements of SMB Finance PLC (the Company), which comprise the statement of financial position as at December 31, 2024, and the statement of profit or loss and other comprehensive income, statement of changes in equity and statement of cash flows for the year then ended, and notes to the financial statements, including material accounting policies and other explanatory information.

In our opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at December 31, 2024, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basis for Opinion
We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). Our responsibilities under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of our report. We are independent of the Company in accordance with the Code of Ethics for Professional Accountants issued by CA Sri Lanka (Code of Ethics) and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Key Audit Matters
Key audit matters are those matters that, in our professional judgment, were of most significance in our audit of the financial statements of the current period. These matters were addressed in the context of our audit of the financial statements as a whole, and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on these matters.

01. Allowance for Expected credit losses of loans and receivables to customers
Refer to the accounting policies in the Financial Statements: Impairment of Loans and Receivables to Customers, "Note 5.3.3 and 19" to the Financial Statements: Significant Accounting Judgments and Estimates, "Note 3.2.2" to the Financial Statements.

02. Valuation of Investment Property
Refer to the accounting policies in the Financial Statements: Investment Property, "Note 5.3.8 and 23".

Other Information
Management is responsible for the other information. The other information comprises the information included in the annual report, but does not include the financial statements and our auditor's report thereon. The annual report is expected to be made available to us after the date of this auditor's report.
Our opinion on the financial statements does not cover the other information and we will not express any form of assurance conclusion thereon.
In connection with our audit of the financial statements, our responsibility is to read the other information identified above when it becomes available and, in doing so, consider whether the other information is materially inconsistent with the financial statements or our knowledge obtained in the audit, or otherwise appears to be materially misstated.
When we read the annual report if we conclude that there is a material misstatement therein, we are required to communicate to the matter to those charged with governance.
Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements
Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.
In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.
Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.
Auditor's Responsibilities for the Audit of the Financial Statements
Our objectives are to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with SLAuSs will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.
As part of an audit in accordance with SLAuSs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. We also:
Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is

higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.
Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.
We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.
We also provide those charged with governance with a statement that we have complied with relevant ethical requirements regarding independence, and to communicate with them all relationships and other matters that may reasonably be thought to bear on our independence, and where applicable, actions taken to eliminate threats or safeguards applied.
From the matters communicated with those charged with governance, we determine those matters that were of most significance in the audit of the financial statements of the current period and are therefore the key audit matters. We describe these matters in our auditor's report unless law or regulation precludes public disclosure about the matter or when, in extremely rare circumstances, we determine that a matter should not be communicated in our report because the adverse consequences of doing so would reasonably be expected to outweigh the public interest benefits of such communication.
Report on Other Legal and Regulatory Requirements
As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and, as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.
CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this independent auditor's report is 2599.

KPMG
Colombo, Sri Lanka
March 28, 2025

எஸ்எம்பி பினான்ஸ் பிளஸ்சி

இல. 282/1, CBS கட்டிடம், காலி வீதி, கொழும்பு 03.
தொலைபேசி: +94-(0)11-4 222 888, தொலைநகல்: +94-(0)11-2 574 330

வங்கா ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட்டினால் BB என தரப்படுத்தப்பட்டது (ஆரம்பத்தில்)

மின்னஞ்சல் : info@smbk.com | வெப் : www.smbk.com

கூட்டிணைக்கப்பட்ட திகதி : 3 செப்டெம்பர் 1992
பதிவு இல : PQ 91

கிளைகள்: இல: 11A, பிரதான வீதி, தெனியாய | இல: 15/15B, புகையிரத நிலைய வீதி, நீர்கொழும்பு | இல: 301/A, காலி வீதி, கொழும்பு 03 | இல: 113A, இரத்தினபுரி வீதி, பண்டாரகம.
இல: 553/B, திருகோணமலை வீதி, மாத்தளை. | இல: 50,1/1, காலி வீதி, அம்பலங்கொட. | இல: 214, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 13. | இல: 362, காலி வீதி, கொழும்பு 06.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நூணயச் சபையின் அங்கீகாரம் பெற்றது